

**මරණ ප්‍රකාශකය් (30 ලෙනි වගන්තිය)
இறந்ததெனப் பிரதික்கினை (30 ஆம் பிரிவு)
DECLARATION OF DEATH (UNDER SECTION 30)**

(ප්‍රකාශකයා විසින් මරණය සිදු වූ කොට්ඨාසයේ ලේකම් තැන වෙනත කෙළින්ම යැවිම සඳහායි)
(இறப்புச் சம்பவத்த பிரிவின் பதிவாளருக்கு பிரதිக்கினை செய்வரால் நேரே அனுப்பப்படல் வேண்டும்.)
(To be forwarded by the declarant direct to the Registrar of the division in which the death occurred)

..... දේශීෂ්ඨක්කයට අයන් කොට්ඨාසයේ සිදු වූ මරණය
..... மாவட்டத்திலுள்ள பிரிவில் மரணம்

Death in Division District

1. මරණය සිදු හිනිය නා ජ්‍යෙනය இறந்த இடமும் திகதியும் Date and place of death					
2. சுமிபூர்ண னාමය சுற පැවිචිය ¹ முழுப் பெயரும் வதியுமிடமும் ¹ Full name and residence ¹					
3. ச்சீ பூர்த் தூயக சுற தானிய ² பால் மற்றும் தேசிய இனம் ² Sex and race ²					
4. பயச வயது Age					
5. ஊத்திர ஹோஸை ³ விஸ்திய அந்தஸ்து அல்லது தொழில் Rank or profession					
6. மஹிலைக் குழந்தையான பெற்றோரின் முழுப் பெயர் Parents' full names	<table style="margin-left: 20px;"> <tr> <td style="border-bottom: 1px solid black; padding-right: 5px;">பையன් தாக்டෝரன්</td> <td style="border-bottom: 1px solid black; padding-left: 5px;">Father's</td> </tr> <tr> <td style="border-bottom: 1px solid black; padding-right: 5px;">மாது தாாய்</td> <td style="border-bottom: 1px solid black; padding-left: 5px;">Mother's</td> </tr> </table>	பையன් தாக்டෝரன්	Father's	மாது தாாய்	Mother's
பையன් தாக்டෝரன්	Father's				
மாது தாாய்	Mother's				
7. மரணயை கண்டு நா அடிகை வேப் பூஷான ச්ච්‌னய மரணத்தின் காரணம் மற்றும் பிரேரத்தை அடக்கம் அல்லது தகனஞ் செய்த இடம் Cause of death and place of burial or cremation					
8. ப්‍රකாශකයான சுமிபூர்ண நம, படி-கீதை නා தුங்கு நெண்டே கலரங் விடவை ⁴ கீடு நெண் ⁴ நம பிரதිக்கினை செய்பவரின் முழுப்பெயர், வதியுமிடம்; என்ன முறையில் தகவல் கொடுக்கிறார் என்பன Declarant's full name, residence and capacity for giving information					
9. மரணය සිදුවීමට கண்டு கூடும் සඳහன් கருத් ன நැலை நிலை மரன பலதிகை நிலை கல கියலැகි கர்ன ஒனி வெட்டுவிதையை ⁵ நம மரணத்தின் காரணத்துக்கு அத்தாட்சிப்பத்திரத்தை வழங்கிய பதிவு செய்யப்பட்ட வைத்தியரின் பெயர் Name of registered medical practitioner whose certificate as to cause of death is annexed.					

1. "பැවිචිය" யான கையை⁶ விவுனா வின்டே⁶ மல அயன් பැවිචි வாසப்பளிய கீப ⁶ அயன් நාவිகைக் கාலகீப வාසப்பளிய நோவி. பැවිචි வාසப்பளிய நகர்கை கிசிரீயை⁶ நா
கை அக்க, வீலை நா சிட காரரයே னாமய சு சீ கூனுடி. ரெலீஷ සெலை பெலைக பூலை நாலி, ஓவலி, கேலே சு நா-நூ கூங்கார்நூ நா கூல
கூல யூ.

2. யெல் மல காகிகின் நா மரக்கல மரக்கல கிய கீ கீ "ஓந்தியூ" யெல் மல நாக்கை மரக்கல கிய கீ வீச்சர கல பூஷுகி.

1. "வதியுமிடம்" என்னும் வினாவினால் வேண்டப்படுவது இறந்தவரின் நிரந்தரமான வதியுமிடமேயன்றித் தற்காவிகமாகக் குடியிருக்கும் இடமல்ல. நிரந்தரமான வதியுமிடம் ஒர் பட்டினத்திலாயின் வீட்டின் இலக்கத்தையும் தெருவின் பெயரையும் பட்டினத்தின் பெயரையும் குறிப்பிடுக. அது கிராமப் பகுதியிலாயின் தோட்டத்தின் பெயரையும் கிராமத்தின் பெயரையும் அஞ்சல் அலுவலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.

2. தமிழர் அல்லது சோனகரை "இலங்கைத் தமிழர்" அல்லது "இலங்கைச் சோனகர்" அல்லது "இந்தியத் தமிழர்" அல்லது "இந்திய சோனகர்" என விவரித்தல் வேண்டும்.

1. What is required under "residence" is the permanent residence of the deceased and not any temporary place of abode. If the permanent residence is in a town, state the number of house, name of street and name of town. If it is in a rural area, state the names of the garden and village including the name of the Post Office.

2. Tamils or moors must be described as "Ceylon Tamil" or "Ceylon Moor" or "Indian Tamil" or "Indian Moor" as the case may be.

පලමුවෙන් පිටි සඳහන් ප්‍රකාශය සැබූ තුන් නිවැරදි තුන් ප්‍රකාශයන් එවට මෙයින් ප්‍රකාශ කරමි.

20.....ක්‍රි.....මය.....දින.....දී අත්සන් කරන ලද

මෙත්කත්‍රියතු සරියුම ඉංගමයුමෙන නාණ මිත්තාත් පිරතික්කිණෙ ජේය්කින්දෝරු.

20.....අඟ ආණ්ඩු.....මාතම්.....අංත තික්තියෙන් නාණඅල කෙයාප්පමිඩිකින්දෝරු.

I do hereby declare the above to be a true and correct statement.

witness my hand at.....this.....day
of.....20.....

ප්‍රකාශකයාගේ අත්සන
පිරතික්කිණෙ ජේය්කින්දෝරු
Signature of Declarant

ගන 25ක මුද්දර
25 සත මුත්තිරා
Stamp of 25 cents

ප්‍රකාශ කළ අය මුද්දරය උඩ කෙටි අත්සන සහ දාතම යෙදි යුතුයි.
පිරතික්කිණෙ ජේය්කින්දෝරු සරුක්කාප්පමුම තික්තියුමිතප්පත බොන්දුම්.
To be initialled and dated by Declarant.

පහත සඳහන් සාක්ෂිකරුවන් ඉදිරිපිට දී අත්සන් කරන ලද :-
ස්ථික්කුරුප්පිතප්පත තාක්ෂණිකින් මුණ්නිලෙයිල කෙයාප්පමිතප්පතාතු :-
Subscribed in the presence of :-

1 වෙති සාක්ෂකරු :-
මුතලාවතු තාක්ෂණිකින් :-
1st Witness :-

2 වෙති සාක්ෂකරු :-
මුතලාවතු තාක්ෂණිකින් :-
2nd Witness :-

සම්පූර්ණ නම
මුළුව පෙයර
Full Name

සම්පූර්ණ නම
මුළුව පෙයර
Full Name

පදිංචි ස්ථානය
වත්තියුමිතම
Residence

පදිංචි ස්ථානය
වත්තියුමිතම
Residence

අත්සන
කෙයාප්පම්
Signature

අත්සන
කෙයාප්පම්
Signature